தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை

துன்முகி, ஆடி 10, திருவள்ளுவர் ஆண்டு–2047

2016 ஜூலை 25, திங்கட்கிழமை

சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் **திரு. ப. தனபால்** *அவர்கள் தலைமையில் காலை 10–00 மணியளவில் பேரவை கூடியது.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்:

"வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை."

பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து, அவற்றால் வளத்தை ஏற்படுத்தி வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவரே செயல்புரிய ஏற்றவராவார்.

[**குறிப்பு:** *ஓர் உரையின் தொடக்கத்தில் உடுக்குறி (*) இடப்பெற்றிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பெற்றது என்பதைக் குறிக்கும்.*]

1. இரங்கற்குறிப்புகள்

முன்னாள் உறுப்பினர்கள் மறைவு

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்களான திரு. அ. இராசமாணிக்கம் அவர்கள் 26-6-2016 அன்றும், திரு. ர.சொ. சுப்பிரமணியம் அவர்கள் 5-7-2016 அன்றும், திரு. இ.எம். சுப்ரமணியம் அவர்கள் 10-7-2016 அன்றும், திரு. நீ. அன்புச்செழியன் அவர்கள் 19-7-2016 அன்றும் மற்றும் திரு. க. முத்துவேல் அவர்கள் 23-7-2016 அன்றும் மறைவுற்ற செய்தியினை இப்பேரவைக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.*

[பேரவைத் தலைவர்] [2016 ஜூலை 25

திரு. அ. இராசமாணிக்கம் அவர்கள் 1971 முதல் 1976 வரை நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறந்த முறையில் பணியாற்றினார்கள்.

திரு. ர.சொ. சுப்பிரமணியம் அவர்கள் 1977 முதல் 1980 வரை கடலாடி தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நல்லமுறையில் பணியாற்றியுள்ளார்கள்.

திரு. இ.எம். சுப்ரமணியம் அவர்கள் 1967 முதல் 1971 வரை திருக்கோவிலூர் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, திறம்படப் பணியாற்றியுள்ளார்கள்.

திரு. நீ. அன்புச்செழியன் அவர்கள் 1971 முதல் 1976 வரை பெரியகுளம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியுள்ளார்கள். மேலும், 1967 முதல் 1970 வரை திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்கள்.

திரு. க. முத்துவேல் அவர்கள் 1986 முதல் 1988 வரை முதுகுளத்தூர் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நன்கு பணியாற்றியுள்ளார்கள். இம்முன்னாள் உறுப்பினர்களது மறைவால் அவர்களைப் பிரிந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் இப்பேரவையின் சார்பிலும், என் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மறைந்த இப்பெருந்தகைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று, இரண்டு மணித் துளிகள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

(உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று, இரண்டு மணித் துளிகள் அமைதி காத்தனர்.)